

1

عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : « لِلصَّائِمِ فَرْحَتَانِ يُفْرِحُهُمَا : إِذَا أَفْطَرَ فَرِحَ بِفِطْرِهِ ، وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ »
متفقٌ عَلَيْهِ

Selon Abou Hourayra رضي الله عنه le Prophète صلى الله عليه وسلم a dit : « Le jeûneur connaît deux joies : Quand il rompt son jeûne il se réjouit de manger et, quand il rencontre son Seigneur, il se réjouit de son jeûne ». Unanimement reconnu authentique

2

عن أنس رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : « تَسَحَّرُوا ؛ فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَاتٌ » متفقٌ عَلَيْهِ

Selon Anas رضي الله عنه le Messager de Dieu صلى الله عليه وسلم a dit: « Prenez le dernier repas de la nuit car il y a dans ce repas une bénédiction »
Unanimement reconnu authentique

26

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم : « الْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ »
مُتَّفَقٌ عَلَيْهِ

Selon Aboû Hourayra رضي الله عنه , le Messager de Dieu صلى الله عليه وسلم a dit : « La parole gentille est une aumône ».
Unanimement reconnu authentique



4

عن أبي هريرة رضي عنه قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِذَا كَانَ يَوْمُ صَوْمٍ أَحَدِكُمْ ، فَلَا يَرْفُثْ وَ لَا يَصْحَبْ ، فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ ، فَلْيُقِلْ : إِنْ صَائِمٌ » متفقٌ عَلَيْهِ

Selon Abou Hourayra رضي عنه le Prophète صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ a dit : « Quand l'un de vous est dans son jour de jeûne, qu'il s'abstienne de dire des grossièretés et d'élever la voix. Si quelqu'un l'insulte ou le provoque au combat, qu'il dise : Je suis en état de jeûne ».

Unanimement reconnu authentique



5

عن أبي هريرة رضي عنه قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَ الْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَ شَرَابَهُ ». رَوَاهُ الْبُخَارِيُّ

Selon Abou Hourayra رضي عنه le Prophète صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ a dit : « Celui qui ne s'abstient pas de mentir et d'agir en pur mensonge. Dieu n'a nul besoin qu'il renonce à manger et à boire ». Rapporté par Al

Boukhâry



17

عن أبي هريرة رضي عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : « مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَ الْيَوْمِ الْآخِرِ فَلْيُقِلْ خَيْرًا أَوْ لِيَصْمِتْ ». رَوَاهُ مُسْلِمٌ

Selon Abou Hourayra رضي عنه le Prophète صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ a dit : « Celui qui croit en Dieu et au jour dernier, qu'il dise une bonne chose ou se taise ». Rapporté par Mouslim

7

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ : « مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ ، كَانَ كَصِيَامِ الدَّهْرِ ». رَوَاهُ مُسْلِمٌ

Le Prophète ﷺ a dit : « Celui qui a jeûné le mois de Ramadan puis l'a fait suivre de six jours de Chawwêl (10ème mois lunaire), c'est comme s'il avait jeûné toute l'année ».

Rapporté par Mouslim

8

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ : « مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا ، سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ ». رَوَاهُ مُسْلِمٌ

Selon Abou Hourayra رَضِيَ اللَّهُ عَنْهُ le Prophète ﷺ a dit : « Celui qui prend une route à la recherche d'une science. Dieu lui facilite une voie vers le Paradis ». Rapporté par Mouslim

9

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ : « إِذَا مَاتَ ابْنُ آدَمَ انْقَطَعَ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثٍ : صَدَقَةٍ جَارِيَةٍ ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ». رَوَاهُ مُسْلِمٌ

Selon Aboû Hourayra رَضِيَ اللَّهُ عَنْهُ le Prophète ﷺ a dit : « Quand le fils d'Adam meurt son œuvre s'arrête sauf dans trois cas : une aumône continue, une science dont les gens tirent un profit, un enfant vertueux qui prie Dieu pour lui ». Rapporté par Mouslim



عن أبي هريرة رضي الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَنْ أَنْظَرَ مُعْسِرًا ، أَوْ وَضَعَ لَهُ ، أَظْلَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ تَحْتَ ظِلِّ عَرْشِهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ » **رَوَاهُ التِّرْمِذِيُّ**

Selon Abou Hourayra رضي الله عنه le Prophète صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ a dit : «Celui qui prolonge le délai de paiement à un débiteur pauvre ou le décharge de sa dette, Dieu le placera à l'Ombre de Son Trône, le jour de la résurrection, le jour où il n'y aura d'autre ombre que la Sienne ». **Rapporté par Attirmidhy**



عن ابن مسعود رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : « أَوْلَى النَّاسِ بِي يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرُهُمْ عَلَيَّ صَلَاةً ». **رَوَاهُ التِّرْمِذِيُّ**

Selon Ibn Mas'oud رضي الله عنه le Prophète صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ a dit : « Les gens qui seront les plus dignes de ma sollicitude et de mon amour, le jour de la résurrection, seront ceux qui me bénissaient le plus dans ce bas-monde ». **Rapporté par Attirmidhy**



قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَنْ صَلَّى صَلَاةَ الصُّبْحِ ، فَهُوَ فِي ذِمَّةِ اللَّهِ ». **رَوَاهُ مُسْلِمٌ**

Le Prophète صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ a dit : « Celui qui accomplit la prière de l'aube est sous la Protection de Dieu ». **Rapporté par Mouslim**



عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : « كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ، ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ ، حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ : سُبْحَانَ اللَّهِ وَ بِحَمْدِهِ ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ »
مُتَّفَقٌ عَلَيْهِ

Selon Aboû Hourayra رضي الله عنه le Prophète صلى الله عليه وسلم a dit : « Deux paroles légères sur la langue, lourdes sur la balance (des bonnes actions) et bien aimées du Très-Miséricordieux : SoubHênallâhi wa bi Hamdih, soubhêna Allâh il 'aDhîme (Gloire et Louange à Allah, Gloire à Allah le Majestueux) ». **Unanimement reconnu authentique**



عن ثوبان رضي الله عنه قال : كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته استغفر ثلاثاً ، وقال : « اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ ، وَ مِنْكَ السَّلَامُ ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَ الْإِكْرَامِ ». رَوَاهُ مُسْلِمٌ

Thawbên رضي الله عنه rapporte : Le Messager de Dieu صلى الله عليه وسلم , quand il terminait une prière, demandait trois fois de suite à Dieu de l'absoudre, puis disait : « Seigneur Dieu ! Tu es le salut et le salut vient de Toi. Béni sois-Tu par Toi-même, ô Digne d'honneur et de glorification ». **Rapporté par Mouslim**



عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال : « مَنْ سَبَّحَ اللَّهَ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ ، وَحَمِدَ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ ، وَكَبَّرَ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ ، وَقَالَ تَمَامَ الْمِائَةِ : لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، غُفِرَتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ » **رَوَاهُ مُسْلِمٌ**

Selon Aboû Hourayra رضي الله عنه le Messager de Dieu صلى الله عليه وسلم a dit : « Celui qui dit trente trois fois après chaque prière Gloire à Allah, trente trois fois Louange à Allah et trente trois fois Allah est Grand, puis les complète à cent en disant une seule fois «il n'y a de dieu que Dieu, seul et sans associé. Il a le royaume et Il a la louange. Il est capable de toute chose», Allah lui pardonne tous ses péchés même ils atteignent le volume de l'écume de la mer ». **Rapporté par Mouslim**



عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال : « أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ ، فَأَكْثِرُوا الدُّعَاءَ » **رَوَاهُ مُسْلِمٌ**

Selon Aboû Hourayra رضي الله عنه le Messager de Dieu صلى الله عليه وسلم a dit : « C'est quand on est prosterné dans la prière qu'on est le plus près de son Seigneur. Aussi invoquez-y beaucoup Dieu ».

Rapporté par Mouslim

عن أبي هريرة رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : « إِذَا تَشَهَّدَ أَحَدُكُمْ فَلَيْسْتَ عِدُّ بِاللَّهِ مِنْ أَرْبَعٍ ، يَقُولُ : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ ، وَ مِنْ عَذَابِ الْقَبْرِ ، وَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَ الْمَمَاتِ ، وَ مِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَالِ ». **رَوَاهُ مُسْلِمٌ**

Selon Abou Hourayra رضي الله عنه le Prophète صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ a dit : « Quand l'un de vous prononce l'attestation (tachahhoud, celui qu'on récite à la fin de chaque prière), qu'il invoque la protection de Dieu contre quatre choses en disant : «Seigneur Dieu! Je me mets sous Ta protection contre le supplice de l'Enfer, contre les tourments de la tombe, contre la tentation de la vie et de la mort et contre le mal de la tentation du Dajjal (Antéchrist) ». **Rapporté par Mouslim**

وعن أبي هريرة رضي الله عنه قَالَ : قَبَّلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَ بْنَ عَلِيٍّ رضي الله عنهما ، فَقَالَ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ : إِنَّ لِي عَشْرَةَ مِنْ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا . فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَنْ لَا يَرْحَمُ لَا يُرْحَمُ ». **مُتَّفَقٌ عَلَيْهِ**

Abou Hourayra رضي الله عنه a dit: « Le Prophète صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ embrassa une fois (son petit fils) Al Hasan Ibn 'Ali. Al Aqra' Ibn Hêbis lui dit : J'ai dix enfants et je n'en ai jamais embrassé aucun d'eux. Le Messager de Dieu lui dit : « celui qui n'est pas miséricordieux ne reçoit lui-même aucune miséricorde ». **Unanimement reconnu authentique**



عن أبي الدرداء رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قَالَ : « مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ ، رَدَّ اللَّهُ عَنْ وَجْهِهِ النَّارَ يَوْمَ الْقِيَامَةِ » رَوَاهُ التِّرْمِذِيُّ

Selon Aboûddardê رضي الله عنه le Messager de Dieu صلى الله عليه وسلم a dit : « Celui qui repousse les rumeurs qui nuisent à la bonne réputation de son frère, Dieu repousse le Feu loin de son visage, le jour de la résurrection ». Rapporté par Attirmidhy



عن ابن مسعود رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : « لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ ، وَ لَا اللَّعَّانِ ، وَ لَا الْفَاحِشِ ، وَ لَا الْبَدِيءِ » .
رَوَاهُ التِّرْمِذِيُّ

Selon Ibn Mas'oud رضي الله عنه le Prophète صلى الله عليه وسلم a dit : « Le Croyant n'est pas celui qui jette le doute sur la bonne réputation des autres, ni le maudisseur invétéré, ni le grossier ».

Rapporté par Attirmidhy



قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : « مَنْ فَطَّرَ صَائِمًا ، كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ ، غَيْرَ أَنَّهُ لَا يُنْقَصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْءٌ » رَوَاهُ التِّرْمِذِيُّ

Le Prophète صلى الله عليه وسلم a dit : « Celui qui assure à un jeûneur son repas de rupture du jeûne, a la même récompense que lui sans toutefois rien diminuer à la récompense du jeûneur ». Rapporté

par Attirmidhy



عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : « أَكْمَلُ الْمُؤْمِنِينَ
إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا، وَ خِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ »

رَوَاهُ التِّرْمِذِيُّ

Selon Aboû Hourayra رضي الله عنه , le Messager de Dieu صلى الله عليه وسلم a dit : « Les Croyants qui ont la foi la plus accomplie sont ceux d'entre eux qui jouissent de la meilleure moralité et du plus doux caractère. Les meilleurs d'entre vous sont ceux qui traitent le mieux leurs femmes ». Rapporté par Attirmidhy



عن عائشة رضي الله عنها أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ : « إِنَّ الرَّفْقَ لَا
يَكُونُ فِي شَيْءٍ إِلَّا زَانَهُ ، وَ لَا يُنْزَعُ مِنْ شَيْءٍ إِلَّا شَانَهُ ».

رَوَاهُ مُسْلِمٌ

Selon 'Aïcha (que Dieu soit satisfait d'elle) le Prophète صلى الله عليه وسلم a dit : « Quand la douceur est dans quelque chose, elle ne peut que l'embellir et quand elle en est retirée, elle ne peut que l'enlaidir ». Rapporté par Mouslim



قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : « مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ
إِلَّا غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَفْتَرِقَا ». رَوَاهُ أَبُو دَاوُدَ

Le صلى الله عليه وسلم dit : « Dès que deux Musulmans qui se rencontrent se serrent la main Dieu leur pardonne leurs péchés avant qu'ils ne se quittent ». Rapporté par Aboû Dêwoûd

عن أبي ذرٍّ رضي الله عنه قال : قال لي رسولُ الله ﷺ : « لا تحقرنَّ من المعروفِ شيئاً ، و لو أن تلقى أخاك بوجهٍ طلقٍ ». **رواهُ مسلم**

Selon Aboû dharr رضي الله عنه le Prophète ﷺ a dit : « Ne méprise aucune bonne action ne serait-ce que le fait de rencontrer ton frère avec un visage détendu ». **Rapporté par Mouslim**

قال رسولُ الله ﷺ : « يا أيُّها النَّاسُ ، أفشوا السَّلامَ ، وأطعموا الطَّعامَ ، و صلُّوا الأرحامَ ، و صلُّوا و النَّاسُ نياماً ، تدخلوا الجنَّةَ بسلامٍ » **رواهُ الترمذي**

Le Messager de Dieu ﷺ a dit : « Ô gens ! Saluez les autres, donnez à manger, respectez les liens de parenté et priez quand les autres dorment et vous entrerez au Paradis en toute tranquillité ». **Unanimement reconnu authentique**

قال رسولُ الله ﷺ : « إذا أفطرَ أحدُكم ، فليُفطرْ على تمرٍ ، فإن لم يجدْ ، فليُفطرْ على ماءٍ ؛ فإنه طهورٌ » **رواهُ أبو داوود و الترمذي**

Le Prophète ﷺ a dit : « Quand l'un de vous rompt son jeûne qu'il le fasse en mangeant des dattes. S'il n'en trouve pas, qu'il boive de l'eau car c'est un moyen de purification ». **Rapporté par Aboû Dêoùd et Attirmidhy.**



وعن أبي هريرة رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : « إِذَا قَامَ أَحَدُكُمْ مِنْ مَجْلِسٍ ثُمَّ رَجَعَ إِلَيْهِ فَهُوَ أَحَقُّ بِهِ ». **رَوَاهُ مُسْلِمٌ**

Selon Aboû Hourayra رضي الله عنه le Prophète صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ a dit : « Quand l'un de vous se lève en quittant sa place puis y retourne, c'est à lui qu'elle revient ». **Rapporté par Mouslim**



عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما، عن النبي، قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَ يَدِهِ » **مُتَّفَقٌ عَلَيْهِ**

Selon 'Abdoullâh Ibn 'Amr Ibn Al 'âs (qu'Allah soit satisfait d'eux), le Messager de Dieu صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ a dit : « Le musulman est celui dont les musulmans sont à l'abri du mal de sa langue et ses mains ». **Unanimement reconnu authentique**



عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « لَيْسَ الشَّدِيدُ بِالصُّرْعَةِ، إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ » **مُتَّفَقٌ عَلَيْهِ**

Selon Aboû Hourayra رضي الله عنه le Messager de Dieu صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ a dit : « Le fort n'est pas celui qui terrasse les gens dans la lutte, mais le fort est celui qui reste maître de lui-même dans la colère ». **Unanimement reconnu authentique**